

# செரன்டிப் பினான்ஸ் லிமிட்டெட்

(கொமர்ஷல் வங்கி சிலோன் பீ. ஏல். சீ. நிறுவனத்துக்கு சொந்தமான துணை நிறுவனம்)  
மத்திய வங்கியின் வழிகாட்டுதல் இல. 02 2006 இன் படி இடைக்கால நிதி அறிக்கைகளை வெளியிடுதல்

Fitch Rating AA-(lka)

| மில்லியன் ரூபாய்களில்                                                                                                                                                                                                                                                                                                                                                                      |               |               |
|--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------|---------------|
| முக்கிய நிதியியல் தரவுகள் - செப்டம்பர் 30 உடன் முடிவடைந்த 06 மாத காலத்துக்கானது (கணக்காய்வு செய்யப்படவில்லை)                                                                                                                                                                                                                                                                               | 2020          | 2019          |
| வட்டி வருமானம்                                                                                                                                                                                                                                                                                                                                                                             | 405.86        | 557.11        |
| வட்டி செலவு                                                                                                                                                                                                                                                                                                                                                                                | (275.18)      | (288.06)      |
| <b>தேறிய வட்டி வருமானம்</b>                                                                                                                                                                                                                                                                                                                                                                | <b>130.68</b> | <b>269.05</b> |
| ஆதாயம்/(இழப்புகள்) வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகளிலிருந்து                                                                                                                                                                                                                                                                                                                                  | -             | -             |
| ஏனைய வருமானம்                                                                                                                                                                                                                                                                                                                                                                              | 35.03         | 28.09         |
| தொழிற்பாட்டு செலவினங்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                   | (90.32)       | (98.29)       |
| பெறுமதி இழப்பு                                                                                                                                                                                                                                                                                                                                                                             | (39.35)       | (115.53)      |
| <b>வரிக்கு முன்னரான இலாபம்</b>                                                                                                                                                                                                                                                                                                                                                             | <b>36.04</b>  | <b>83.32</b>  |
| வருமான வரி                                                                                                                                                                                                                                                                                                                                                                                 | (23.00)       | (49.32)       |
| <b>வரிக்கு பின்னரான இலாபம்</b>                                                                                                                                                                                                                                                                                                                                                             | <b>13.04</b>  | <b>34.00</b>  |
| SLFRS 9 இற்கு அமைவாக, கோவிட் - 19இனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், கம்பனியின் கடன்கள் தொடர்பாக கணிசமான திருத்தமாகக் கருத்தில் கொள்ளப்படாமல், வருமானக்கூற்றில் முதல் நாளி இழப்பாக ரூ. 38.28 மில்லியன் முகாமைத்துவத்தால் இனங்காணப்பட்டது. இதன் காரணமாகவும் சந்தை வட்டி வீதங்களின் வீழ்ச்சியின் தாக்கத்தினாலும் காலப்பகுதிக்கான வட்டி வருமானம் குறைவடைந்துள்ளது. |               |               |

| மில்லியன் ரூபாய்களில்                                                          |                 |                 |
|--------------------------------------------------------------------------------|-----------------|-----------------|
| 30 செப்டம்பர் மாதத்துக்கான முக்கிய நிதியியல் தரவு (கணக்காய்வு செய்யப்படவில்லை) | 2020            | 2019            |
| <b>சொத்துக்கள்</b>                                                             |                 |                 |
| காசு மற்றும் வங்கி மீதிகள்                                                     | 44.78           | 121.73          |
| அரசு பிணையங்கள்                                                                | 372.31          | 266.07          |
| தொடர்பாடுடைய தரப்பினரிடமிருந்து வர வேண்டியவை                                   | -               | -               |
| கடன்கள்                                                                        | 7,019.17        | 6,054.62        |
| உரிமையாண்மை மீதான முதலீடுகள்                                                   | 1.98            | 1.87            |
| முதலீட்டுச் சொத்துக்கள் மற்றும் மனைச் சொத்துக்கள்                              | -               | -               |
| சொத்துக்கள், பொறிகள் மற்றும் சாதனங்கள்                                         | 280.53          | 212.63          |
| ஏனைய சொத்துக்கள்                                                               | 232.82          | 212.03          |
| <b>மொத்தச் சொத்துக்கள்</b>                                                     | <b>7,951.59</b> | <b>6,868.95</b> |
| <b>பொறுப்புகள்</b>                                                             |                 |                 |
| வங்கிகளுக்கு செலுத்த வேண்டியவை                                                 | 1,538.43        | 1,818.61        |
| தொடர்பாடுடைய தரப்பினருக்கு செலுத்த வேண்டியவை                                   | 1,815.24        | 2,992.32        |
| வாடிக்கையாளர்களிடமிருந்தான வைப்புக்கள்                                         | 2,259.74        | -               |
| ஏனைய கடன்பாடுகள்                                                               | -               | -               |
| ஏனைய பொறுப்புகள்                                                               | 170.94          | 129.66          |
| <b>மொத்த பொறுப்புகள்</b>                                                       | <b>5,784.35</b> | <b>4,940.59</b> |
| <b>உரிமையாண்மை</b>                                                             |                 |                 |
| கூறப்பட்ட மூலதனம்                                                              | 2,255.00        | 2,080.00        |
| நியதி ஒதுக்கு நிதியம்                                                          | 26.46           | 23.01           |
| பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்                                                | (216.75)        | (260.40)        |
| ஏனைய ஒதுக்குகள்                                                                | 102.53          | 85.75           |
| <b>மொத்த உரிமையாண்மை</b>                                                       | <b>2,167.24</b> | <b>1,928.36</b> |
| <b>மொத்த பொறுப்புக்களும் உரிமையாண்மையும்</b>                                   | <b>7,951.59</b> | <b>6,868.95</b> |
| பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூபா)                                   | 14.31           | 13.88           |

| தெரிந்தெடுக்கப்பட்ட முக்கிய செயலாற்ற குறிகாட்டிகள் செப்டம்பர் 30 இல் உள்ளவாறு    | 2020                  |       | 2019                 |              |
|----------------------------------------------------------------------------------|-----------------------|-------|----------------------|--------------|
| <b>ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் போதுமை (%)</b>                                  | உண்மையானது            | தேவை  | உண்மையானது           | தேவை         |
| அடுக்கு 1 மூலதனப் போதுமை விகிதம்                                                 | 20.36                 | 6.50  | 21.23                | 6.50         |
| மொத்த மூலதன போதுமானளவு விகிதம்                                                   | 20.36                 | 10.50 | 21.23                | 10.50        |
| வைப்பு பொறுப்புகளுக்கான மொத்த மூலதன நிதிய விகிதம்                                | 92.78                 | 10.00 | "பொருந்தாது"         | "பொருந்தாது" |
| <b>கடன் சொத்துப்பட்டியலின் தரம் (%)</b>                                          |                       |       |                      |              |
| மொத்த செயற்படாக் கடன்களின் விகிதம்                                               | 19.66                 |       | 21.95                |              |
| தேறிய செயற்படா கடன்களின் விகிதம்                                                 | 7.41                  |       | 9.00                 |              |
| மைய மூலதன விகிதத்திற்கான தேறிய செயற்படாக் கடன்களின் விகிதம்                      | 29.10                 |       | 34.22                |              |
| ஒதுக்கு பாதுகாப்பு விகிதம்                                                       | 40.51                 |       | 41.14                |              |
| <b>இலாபத்தன்மை (%)</b>                                                           |                       |       |                      |              |
| தேறிய வட்டி மிகை                                                                 | 3.54                  |       | 8.20                 |              |
| சொத்துக்கள் மீதான வருவாய்                                                        | 0.91                  |       | 2.43                 |              |
| பங்குரிமை மூலதனம் மீதான வருவாய்                                                  | 1.20                  |       | 3.53                 |              |
| வருமானத்துக்கான செலவு விகிதம்                                                    | 54.51                 |       | 33.08                |              |
| <b>திரவத்தன்மை (%)</b>                                                           |                       |       |                      |              |
| தேவையான திரவச்சொத்துக்களுக்கான கிடைக்கத்தக்க திரவச் சொத்துக்கள் (குறைந்தது 100%) | 289.53                |       | 211.76               |              |
| வெளிவாரி நிதியத்துக்கான திரவச் சொத்துக்கள்                                       | 11.03                 |       | 8.02                 |              |
| <b>விஞ்ஞாபனத் தகவல்கள்</b>                                                       |                       |       |                      |              |
| கிளைகளின் எண்ணிக்கை                                                              | 10                    |       | 10                   |              |
| வெளிவாரி கொடுகடன் தரமீடல்                                                        | Fitch Rating AA-(lka) |       | Fitch Rating A+(lka) |              |

கம்பனியின் தொழிற்பாடுகள் மீது இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டுப்பாடுகள் எதுவுமில்லை.

## உறுதிப்படுத்தல்

கீழே கையொப்பமிட்டுள்ள செரன்டிப் பினான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அதிகாரி மற்றும் இணங்குவிப்பு அலுவலராகவுள்ள நாம் கூட்டாக பின்வருவனவற்றை உறுதிப்படுத்துகின்றோம்.

|     |                                                                                                                                                           |                           |                           |     |
|-----|-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------|---------------------------|---------------------------|-----|
| (A) | மேற்படி அறிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) பரிந்துரைக்கப்பட்ட படிவம் மற்றும் வரைவிலக்கணங்களுடன் இணங்கிச் செல்லும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளன. | ...                       | ...                       | ... |
| (B) | இந்த அறிக்கையின் உள்ள தகவல்கள் நிறுவனத்தின் கணக்காய்வு செய்யப்படாத நிதி அறிக்கையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டுள்ளன.                                       | ...                       | ...                       | ... |
|     | ... (கையொப்பமிட்டுள்ளார்)                                                                                                                                 | ... (கையொப்பமிட்டுள்ளார்) | ... (கையொப்பமிட்டுள்ளார்) | ... |
|     | ம.எம்.யு.என். திசாநாயக்க                                                                                                                                  | ஜி.பி.பி. பெரேரா          | மஹசேன் கமதேவத்த           | ... |
|     | முகாமைத்துவ பணிப்பாளர்/தலைமை நிர்வாக அதிகாரி                                                                                                              | தலைமை நிதி அதிகாரி        | தலைமை நிதி அதிகாரி        | ... |
|     | திகதி:- 25.11.2020                                                                                                                                        | திகதி:- 25.11.2020        | திகதி:- 25.11.2020        | ... |

**தலைமை அலுவலகம் : 187, கட்டுகஸ்தோட்டை வீதி, கண்டி**

**081-2200272 / 081-2213495-6**

**www.serendibfinance.com**

**info@serendibfinance.lk**

**செரன்டிப் பைனான்ஸ்**

ஒப் சிலோன் பீ.எல்.சி இன் முழு உரிமை வாய்ந்த துணை நிறுவனம்